

இந்து ஓர்ஜன்

சைவபரிபாலன சபை வெளியீடு.

வெள்ளிக்கிழமை தொறும்
வெளிவருவது

ஆரம்பம்: விரோதி ஸு (1889) ஆவணி 28-ம் வ

அச்சகம்: சைவப்பிரகாச அச்சிபந்திரசாலை,

150, காங்கசனதுறை வீ.சி. யாழப்பன்ற் விகாரைபேசி 56

செய்தித் தாளாகப்
பதிவுபெற்றது

பிரதி விலை: சதம் 20.

புத்தகம்: யாழப்பிரகாச காலத்தி ஸு

ஜப்பசி மீ உச வ வெள்ளிக்கிழமை (10-11-1978) [இல-2 அ]

“மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகயெல்லாம்”

நீதி சிவ மயமானது
என்பதுதான் சைவம்

கிளக்கிய கலாநிதி, பண்டிதமாரி சி, கணபதிப்பிள்ளை அவர்கள்

“மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலக மென்னாம்” என்ற வாழ்த்துரை வெகு பிரசித்த மானது. இவ்வாழ்த்தில் ‘மேன்மைகொள் சைவ நீதி’ என்ற தொடர் ஆழ்ந்த கருத்தைக் கொட்டது.

சைவம் சிவ கொறி. சிவபெறிக்கு மூலம் வேத கொறி. அதனால் நமது சமயம் கைதிக சைவம் எனப் படும். வைதிகம் வேத என்பந்தம். அது சென்ற மூற்றுமிடம் சைவம். சைவம் சிவசம்பந்தம். வைதி மூற்றுப்பெற்ற இடத்தில் தொடங்குவது சைவம்.

வைதிகம் உடைக்கு, சைவம் சத்திப்பாதர்க்கு என்கின்றது சித்தியார்.

உயர்ராவர் உலகம் எங்கிருந்து வந்திருக்கிற மூர்யப்பவர்கள், அவர்கள் வேத திருவிஷயங்கள். ஆராய்ச் சை மூற்றுப்பெற்ற இடத்தில் சித்திப்பை சத்திகி பாதம் திருவருட் சத்தி பதிதல் என்பது பொருள்.

X X X X

இங்கே சைவம் என்றது வைதிக சைவம். அது ஒன்றே போன்ற மாறுபடும் சமயங்களை எல்லாம் இறப்பது நீதியென்ற சொல்லும். அதே சம ஏதிலில் அவற்றின் வேறுயிருக்கும்,

கண்ணுள்ளவன் யானை கண்ட குட்டாரை மாறுபடுவதில்லை. அவர்களை அணைத்துக்கொண்டு அவர்களின்றும் ‘வேறுயிருப்பான்’.

எல்லாச் சமயமுமாய் வேறுயிருக்கும் சைவத் திகைப்பெறும் ‘மேன்மைகொள்’ என்ற அடையாற் காட்டப்பட்டது. இது கருத்துடையகட. கருத்தொடுபட்ட இச்சை மேன்மைகை ‘ஒதுசமயங்கள்’ என்ற சித்தியாரிலும், ‘செப்பரிய சமய மென்னாம்’ என்ற தாபுமானவரிலும் விளக்கமுறை காணலாம்.

X X X

இனி, ‘மேன்மைகொள் சைவத்தி’ என்பதில் சித்திப்பற்றிச் சிறிது சிந்திப்போம்.

‘சைவநீதி சைவாசியர்க்கி. சைவம் சமயம் = நீதி என்றவரு. ‘மேன்மைகொள்’ என்ற அடையாற் கீதிக்கும் சேர்த்துக்கொள்ளலாம். சித்திகை அந்த அடையென்ற கூட விவாக்கியானம் செய்யலாம் என்றனம்?

சைவம் சிவசம்பந்தமுள்ளது. நீதி சிவமாயே இருப்பது. ‘பங்கஷந்தயனும் மாறையா நீதியே’ என்கின்ற மனிவாசகம். ‘நீதியால் வாழுமாட்டேன்’ என்று நீதியின் அருகமைகைப் போற்றுகின்ற அப்பர் பெருமான்.

ஒன்றே போன்ற மாறுபடுசமயங்கள், தமிழை ஒட்டுக்கொள்ளும் சைவத்தோடு கூட மாறுபடும். சித்தியே மாறுபடும் சமயமே கிடையாத. ஒரு சம (வளர்க்க 3-ம் பக்கம்)

மாவையம்பதியில்
வழமைபோற்
கந்தசங்கி விழா

(மாவை ஆதின காந்தா
விழாநி ச, நு
ஷ்ணமுகநாதக் குருக்கள்)

உலோகாஸத் வளர்க்கிய
ஞாமும், மெஞ்சாளாவற்ற இல
வசங்கல்லியனாலும், வேலைவில்
வாரத் திச்டாட்டத்தினாலும்,
வறுமை பசிக்கொடுமை இவற்
ந்தாலும் மக்களும் மன்மூ
கூபுவன்களும் மூலாசை, மும்
மலங்கள் இவற்றின் ஆளுகைக்
துப்பட்டு அடங்கியிருக்கும் இக்
கீதியகிலுயிக்குப்பியில், உலக
முப், விஞ்சாளனமீபாட்டினால்
அழிவுக்கு ஆக்கம் தருகு அனுக்
ஞாமுதலாபநாசகாரிகளை
கீதியாக அழிவுப் பாகாதயில்
நிறுத்தப்படுகிறது. இநுப்
பினும், ‘தெய்வசக்தி’ இவற்
ஏற்ற காப்பாற்ற உதவும்
எதுவாழ்வைப்புனிமாக்கித்
தெய்விசமாக்கி கொட்டால்
நாந் சுதியும் எம்மைத் துன்
புறந்த மாட்டாத. ஆலய
சைவ, நிதி தியவியாடு.
சீரதமனுட்டித்தல், உற்றவை
கரிசனம், பிரார்த்தனை சுதி
யாம் துறைகளில் ஈடுபட்டு
உள்ளும் முறமும் எம்மை நாமே
தூய்மைப்படுத்துவதால் எம்
மூலம் உலகத்திற்குத் திருவருட்
சங்களைப் பிராக்கிக்கீச்செய்ய
வும் இயலும். இக் கொடிய
விழுபு ஆட்சியில், கவியுக்கரத்
கந்தசவாயியாதான் தேவா
களை இரட்டித்துபோல எம்
யையும் இரட்சப்பார்.

அசிலாக்ட கோடி பிரம்
மாற்ற இடத்தில் ஈடுபட்டு
உள்ளும் முறமும் எம்மை நாமே
தூய்மைப்படுத்துவதால் எம்
மூலம் உலகத்திற்குத் திருவருட்
சங்களைப் பிராக்கிக்கீச்செய்ய
வும் இயலும். இக் கொடிய
விழுபு ஆட்சியில், கவியுக்கரத்
கந்தசவாயியாதான் தேவா
களை இரட்டித்துபோல எம்
யையும் இரட்சப்பார்.

சைவ பரிபாலன சபை, யாழ்ப்பானம்

விழுபும

சைவ பரிபாலன சபை, யாழ்ப்பானம்
88-வது
வருடாந்தப் பொதுக்கூட்ட அறிவித்தல்

சைவ பரிபாலன சபையினது பொதுக்கூட்டம் கால யுத்தி வருடம் ஜப்பசி மாதம் 26 ம் திகதி (12-11-78) ஞார்யிற்றுக்கிழமை முற்பகல் 10-00 மணிக்கு சபை நாவலர் ஆச்சிரம மண்டபத்தில் நடைபெறும்.

நிகழ்ச்சிகள் :

திருநீறு அணிந்து கொள்ளல்
தேவர்ரம்

1. சென்ற வருடாந்தக் கூட்ட வரலாறு
2. சைவ பரிபாலன சபையினது செயற்குழுவின் வருடாந்த அறிக்கை
3. 1975 - 1976 ஆம் ஆண்டு வரவு செலவுக் கணகுக்கள்
 - (அ) சைவ பரிபாலன சபை
 - (ஆ) சைவப்பிரகாச அச்சியந்திரசாலை
4. தலைவர் நிறைவுரை
5. ‘B’ பிரிவு நிர்வாகசபை அங்கத்தவர்களைத் தெரிவு செய்தல்
6. புதுவருட உத்தியோகத்தர்களைத் தெரிவு செய்தல்
7. பிரேரணைகள்
8. வேறு விடயங்கள்
9. காரியதரிசி நன்றியுரை தேவாரம்

சைவ பரிபாலன சபை

யாழ்ப்பானம்

20-10-78

க. சிற்றம்பலம்
கெளவ காரியதரிசி

அருட்கருணையிலை பெற்றகரியம் மாண்ப பிறவை பெற்ற நாம் அணையும் அனுவடிய வேண்டிய விரதங்களை முகச் சிறந்த விரதம் கந்தசங்கி வரதமாகு. இவ்விரத பெரு

பால், வறுமை, தீராப மினி தண்பம் ஆகியன கீங்கப்பெற்று சஜயம். புதிர பாக்கியை, கீர்தி, நல்லருச ஆதியாம் பேறுகளையும் பெற முடியும்.

மெய்யன்புக்கு மெய்யறிவு வேண்டும்

(முன் வளர்க்கி - 4)

குமாரக் கடவுண்டைய
திருந் கரங்களை ஒன்று
கிய அபயக்ரமானத் பயப
படாடுத் என்பதைக் குறிப்
பாற் காட்டுவது. கேவரை
ஒட்டு மன கீத்கத்தைத்
தீர்த்தம்கைக் குமாரக்கட
வுன் அத்திருக்கந்துதக
காட்டிவதோடு அமைச்சாலு
அருகமைக்கு அருகுவிடும்
ஏற்றுக்கொள்ள வேண்டும்
அருளினுர்.

அவர் தமிழை வழிபை
வோரத் பாசந்தலையை
கீத்தி அவர்களுக்கு மெய்க்கு
நாள்தேயம் பேரின்பத
தையும் அளிப்பவராத
வால் “நிமலழுத்தி” என்
து. இதை.

ஆருளின் நமது சக்கி
யறுமதன் அவனு யாழும்
பேதா மன்றால் நாபோற்
பரிவை பிரார்த்தனை சீரும்
யாழையும் உணர்ந்தன சீரும்
போதும் அழிவில் விடும்
போற்றனர்க்குள் வல்லான்
ஏன் துக் கீது வைக்கும்
திருவினாக்கட்டுப் படலம்)
அறிவு.

அண்டர்கள் யாரு மெங்கை
யருள்ளும்கை விளையில்லை
பண்டிகுவித்திருப்பு
யுனிஸ வருமானம் வெறும்
போற்றனர்க்குள் வல்லான்
ஏன் துக் கீது வைக்கும்
திருவினாக்கட்டுப் படலம்)

எந்த பரம பிதாவிலை
அமாரக் கடவுண்டைய
அருள்வாக்கைக் கேட்டு
மனத்தை விழுங்கிவைதாகிய
கடுக்கத்தினின்றும் விழு
தலையால், கலை போன்ற
பெரிய குளிர்ந்த தள்ளினை
இடையருத் தீர்த்து முகவின்
வரவைப்பார்த்த மகிழும்
மறிவில் பேரை எல்லையில்
வரவை எல்லையில் வெறும்
ப

மேன்மை கோள் சைவ நீதி

(1-ம் பக்கது வளர்ச்சி)

பழும் இல்லாதகரும் நீதி பேசுவதைக் கண்ணுகின்றேம். இது நீதியின் உயர்தனிப் பெருமை.

X X X

நீதி வெகு விஸ்தாரமானது. அறங்கள் அகிளத் தம் ஒழுக்கங்கா யாவும் நீதியில் அடங்கும். மநு மூதலிய மிருதிகளும், வள்ளுவர், ஓன்றார் முதலியனவும் நீதி நூல்களே.

X X X

நீதி, மாநிர சக்தியிலும் கூடிய சக்தி வய்ந்தது, இதற்கு மகாபாரதத்தில் நல்ல கடையுண்டு. எல்லாரும் அறந்த பழங்குடை அது தெரிந்த பழங்குடையாயினும் அது நினைவு கூரத் தக்கது.

வனவாசகாலத்தில் தருமர் தண்டந்த மற்றாற நால் வரும் நீத்துப் பொய்க்கை மொன்றில் நீர் பருதி மாண்டு பேரான்கள். அதைக் கண்ட தருமர், தாழும் அங்கீரப் பருதி உயிர்வட ஆயத்தமானார். தருமர தேவதை ஆசாவான்மாய்த் தருமரைத் தடுத்து விறத்தி, ஒரு மந்திரத்தை உபதேசித்து, 'நாவர் தமிழரில் உனக்குப் பிரியமான ஒரு தமிழின் செவியில் ஒது ஒருவனை மாத்திரம் எழுப்பிக்கொள்' என்ற கட்டளை செய்தது.

தருமர் தமக்கு மிக்க அன்புக்குரியவன் அருசு கண்ணுபிருந்தும் கண்ணினி அருமைச் சிடன் அவன் என்பது செரிந்தும், அவன் காதில் அம் மந்திரத்தை ஒதுவில்லை. சிற்றன்னைக்கும் ஒரு ஏதல்வன் அவனுடிமை என்ற எண்ணத்தால் நாலு சட்டேவர்களில் ஒரு வன காதில் மந்திரத்தை ஒதினார் மந்திர சக்தியால் அவன் எழுத்து முன் மற்றைய மூவர்களும் எழுங்கார்கள். தருமர் மந்திரத்தை துரப்பிரோகம் செய்து எதிரே என்ற எங்களுர்; உடன் தரும தேவதை தருமரை ஆசிர்வத்து. 'உன நீதி மந்திரத்திலும் சக்தி வய்தது. மாண்டவர்கள் நூற்றுக்கணக்கான வராயினநாலும் உன நீதி எவ்வாறையும் எழுப்ப வேண்டு' என்றது.

நீதியின் பெருமை இருந்தவாறு!

X X X

"சாதி சிருடொழிய வேறில்லை". ஒன்று நீதிச் சோதி. மற்றது அநீதிச் சாதி' என்கின்றார் ஒன்றை பார். இந்த இரு சாதிகளைப் பொது பிடிப்பது எப்படி?

அநீதிச் சாதி நீதியை ஒரு மாநிதரை குறுக்கி விதி செய்யும். நிதியாவது அப்பொழுதைக்கு வேண்டிய செலவை, செலவாக்கு என்று வைத்துக் கொள்ளலோம்:

நீதிச் சாதி கிடைத்த நிதியை ஒரு மாநிதரை குறுக்கி விதி செய்து கொண்டிருக்கும். சத்தியம் நீதி பில் அடங்கும். அரிச்சங்கிருந்து சரிக்கொத்த வைத்துக் கொள்ளலோம்:

ஒரு அடையாளம்:-

அநீதிச் சாதியான் தான் செய்வதெல்லாம் நீதி என்ற வாய்ப்பறை அறைவான்,

நீதிச் சாதியான் தான் செய்வதை நீதியோ என்று சங்கிக்கொண்டே மிருபிபான். அன்றி, நீதியில் தவறுமொரைதெல்லாம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு கிடையத் தேடுக்கொண்டே மிருபிபான்.

உயர் நீதிமன்ற நீதிபதிகள் கீர்வர், நீதியில் தடு மாற்றம் கேர்ந்தபோது பதவியைத் துறக்க துறவு மேற்கொண்ட சரித்திரம் உண்டு. கடையிற் சவாய் உயர் நீதிபதியாகிறுத்தவர் என்ற கேள்வி. ஒருவர் உயர் தற்கொலையும் அனுமதியைத்திட்டு உள்ளது

செங்கோல் நீதியைக் குறிப்பது. பாண்டிகள் செஞ்சிக்கெழியை கோவலன் மரணத்துக்குத் தாநுஷ காரணன் ஆசினுடைன் என்ற எங்கி உயிர் அறநக்கான வள்ளிகள் அனைத்து கோலைச் செல்லுமிர் நீதுக் கெங்கோலாக்கயது' என்று, பாண்டியன் நீதையை பாராடுகின்றான் இளங்கோலன் தமையன்ன கெங்குட்டுவன்.

ஒரு கமிக்கன் நியமித்துக் கோவலனிலும் அரன் மீன்த தட்டான்லும் குற்றங்களைச் சுமத்துவிட அரசு நிதி கம்பப்பாண்டியன் அறநக்கான அறநியக்கையை நீதியைக் குறுக்கி நிதி செய்ய மிருபவில்லை.

'தென்னவன் நீதிலின் தேவர்களேன் நன்மை நல் விருதான்மீன்' தெய்வக் கண்ணகி. மனித விதை மித தெரியாதது தெய்வ விதைப்பிள்ளை தெரிந்து கொள்கின்றேன். (வளர்ச்சி 10ம் பக்கம்)

மரக் கண் ஆகாது, வழமைக் கண்ணுயித்த தொழிற்பட வேண்டும் மனிதக் கண்

செற்றிக் கண்ணுக்கடையில் மனிவாசகப்பொமானிடம் எழுந்தருள்ளிடத் தன்னும் ஒப்பற், கருணைக் கண்ணைக் காட்டி அடியாளின் அகக் கண்ணைத் திறந்து இறநவன் திருவடிகளை இறைஞ்சுவது வாய்பாக என்ற குறிப்பாற கூறிய புராணத்தின்

'கண்ணு கலாஷ தலிகருணை சுங்காட்ட வந்துதய்தி' என்னும் அடியாள் வாத ஆடிடான் வளக்குகின்ற ரங்கவை?

திருவண்டப் பகுகியில் இறைஞ்சை அறிமுகங்கெய்யும் நெறியாக சுன்ன திருவினோயாடவுக்களை எடுத்துக் கூறிக் காண்க, காண்க என்ற திருவாசகத்துர் சுட்டிச் சொல்வதில் உள்ள செய்தையும்காண்போமாக.

நூண் இடையார் பார்வையில் தீயங்குவது ராந்த ஒளியைப் பாப்பி அவ் வெல்லைகளுள்ளோ கொள்ளி கொள்ளும் இயல் புடையதில் பார்வை, கண் கீடுகளையிட குதவக் கூடாதேன் சினரூ மனிவாசகர்,

கண்ணின் கருமத்தை உரிய முறையிற் கொள்கூட கூடியார்ஜன் தீடு நேர அவ்வாறு பயன்படுத்தி அவனுடிகள் காண்பார் என்று தீர்ச்சதூதித்து என்னுகின்றார் இறைவனுடையில் இறைவனுடையில் கூடுதல் அடியார் என்னே கண்ணின் அவனை!

கண்ணிருந்தும் நான்முகனு திருமாலும் கண்டிலர் திருவுதீயம் என்ற குடுங்கை இவர்கள் 'யுத தியும் காணு மலரடி இனியைள்' என்று புராண புலாற்றும் போற்றித் திருவைவிற் புலப் படுத்திய வாநலூர்ப்புலர் கண்ணையில்லை என்று கொள்ளுகின்றார். என்னே கண்ணின் அவனை!

பரவுவர் இழையேர்கள் பாடுவன நால்வேதம் குருவுவர் குழல்மடவாள் கூறுவதையாள் நூபால் வீரவாசம் வீரவாச கெய்யன்பித்து

அய்யார்கள் மேல்மேல் உன் அரவுபார் கண்பார் என்று கொள்ளிக் குதவக் குதவக் கூடாதேன் என்கிறது திருவாசகம்.

கண்கள் இரண்டு மயர்களைக் காலப் பயன்றுவையாகப் போகாது காற்றல் அடியார் நூபால் கடன் என்றவாறு.

கண்ணுக்கு நூண்ணிய கோக்கு குதுருப்பு ஒளி உண்டு, இது (வளர்ச்சி)

பின்னுறுதிக் கட்டளை பற்றிய அறிவித்தல்

மல்லாகம் மாவட்ட நீதிமன்றம்

மாவிட்டபுரம் என்னுமிடத்தைச் சேர்ந்த குமாரசாமிக்குருக்கள் பாலசுந்தரக்குருக்கள் என்பவரின் மாண்சாதானமில்லா மாண்சு சொத்தின் விடயத்தில்.

— மாண்மெய்தியவர் பாலசுந்தரக்குருக்கள் குமாரசாமி சர்மா, மாவிட்டபுரம் மாண்சாதான மனியாதிக்கம் 3/19 எதிர்

1. பாலசுந்தரக்குருக்களைக் கொடுத்து செய்ய அம்மாள்

2. பாலசுந்தரக்குருக்களைக் கீத்தியக்கயாணி

பாயக்கடையாதவர் 3. பாலசுந்தரக்குருக்களைக் கூந்தார் சர்மா

4. பாலசுந்தரக்குருக்களைக் கேடுவதையாணி

எல்லோரும் மாவிட்டபுரம்

5. எதிர்வாதிகள் பாராய்வதையாக நீதிவாதிகளின் இவ்வழக்கு பாதுரீவராக நீயிமிக்கப்படவேண்டும்.

— எதிர்வாதிகள் மேலேயுள்ள இலக்கம் கொண்ட மரணசாதன வழக்கு மேலேயெல்லைப்பிட்ட இறந்துபோனவரின் மரணசாதனமில்லா மரணசொத்தை சிர்வாசிப்பதற்கு மேற்படி நீயின்றத்தில் தொடுக்கப்பட்டு அதில் அறிவு அறநியங்கள் பின்னுறுதிக்கட்டளை பதியப்பட்டுள்ளது இதனை அறிவிக்கப்படுவின்றது.

அக்கறையுள்ள ஆள் எவரும் 1978ம் ஆண்டு மார்க்கி மாதம் 13ம் ஆண்டு நாளை முற்பகல் இம்மிக்கு இந்தீமன்றத்தின் முன் கோட்டை தொட்டு அவ்வாறு பதியப்பட்ட பன்னு விவரம் மாதாக விவரம் கொட்டுக்கொண்டு 1978-ம் ஆண்டு நவம்பர் மாதம் 29-ம் நீதிக்கு புதன் நிமை மு.ப. 10.00 மணி தோட்டகை அடுத்து காணிக் குள் நின்று பிசெத்த எலத்தில் என்னுல் விற்கப்படும்.

தீர்வைத் தொகை ரூபா 2438, பின் ரூபா 1700 கு 7-5-74 தொடக்கம் 9-9-75 வரைக்கும் 10 வீத கீட்டியும் பின் முழுத் தொகைக்கும் இறுக்கும் வரை 5 வீத கீட்டியும் கோட்டுக் கெலவு ரூபா 470 75 காலம்.



Hindu Organ

Friday, November 10, 1978

LESSONS THAT ARE NEVER LEARNT

Daluges and droughts have become regular features in our country. The distress that follows these happenings continues to demoralise the people despite the fact that large sums of the nation's money are being spent on projects for development of the economy of the country.

These are lessons provided by Providence for the people to learn. But ironically enough the people who include their Government do not appear to have learnt any lesson from these occurrences and their impact on the country.

Acts of God, these freak events are, we admit. But why do such revolts of nature occur? Religion says that the sufferings are imposed for the sufferers to learn and be more wary.

During the one day floods last week, the incidence was wide-spread. Speaking about the Northern area, it is heart-rending to note that though the downpour was unduly heavy the stagnation of the waters could have been prevented. In the Peninsula the scheme of draining the rain water away by means of conduits was carefully preserved during the past. Channels, canals and other outlets were maintained in such a way as to reduce damage by floods. But with the increased construction of stone-built houses by the roadside all these outlets have disappeared. Walls on the boundaries of compounds do not have outlets. And the result is the heavy stagnation of water that drives flood-stricken house-holders to open out exits by means of dents in roads and other path-ways. This leads to a further flooding of rice fields and farms. Thus almost every year the cultivator becomes the common target of heavy rains.

Here is a serious problem that requires to be solved almost immediately. Affording relief to those rendered homeless and

Skanda Shashdi Thought:

Significance of the Six Faces

1. Who is that Peerless Weaver (Ja'avan) who rules with His Ruling Powers (Isani, &c), the only one (God) who rules all the worlds by creating and preserving them with His Ruling Powers? — those (souls) who know Him attain deathlessness (Amritam, Sivahood).

2. There is one Rudran only. They say He is inseparable (from the world). He rules over the world with His Ruling and Creative Powers. He is different from (and behind or within) every man. He roles up (dissolves) all the worlds at the end of (their prescribed) time. He creates and preserves (them).

3. That only Devan (God) has His eyes everywhere, face everywhere, arms everywhere, feet everywhere. He creates the heavens and the earth and provides (all creatures) with arms, wings (and other limbs, bodies, &c).

4. He who is the place of origin and end of Devas (the celestials), the Lord of the universe who created Brahma at first, — may that Maha Rishi (Great Seer, Rudran) endow us with good thoughts.

These verses re-emphasise God's all pervading nature, His authorship of all the worlds of sentient and insentient beings and His universal overlordship and invoke His blessings to direct us in virtuous paths. The language in which His Omnipresence is set forth herein is re-echoed in the following Tamil verse, among others, in praise of Arumaga Swamy;

எங்கனும் பணி வதனங்கள், எங்கனும் விழிகள்,
எங்கனும் திருக்கேள்விகள், எங்கனும் கரங்கள்,
எங்கனும் திருக்கழல்தி, எங்கனும் வழகம்,
எங்கனும் செறிந்த அருள் செயும் அறமுகங்கள்

இறைக்கே

To our Lord, the six faced God, who bestows Grace (on his devotees) pervading all, there are bejewelled faces every where, eyes everywhere, ears everywhere, hands everywhere, everywhere His feet be-decked with anklets, everywhere His Form.

And in Tirumantiram we read:

எங்கும் திருப்பேணி, எங்கும் சிவசத்தி,
எங்கும் சிதம்பரம் எங்கும் திருநட்டம்,
எங்கும் சிவமாய் இருத்தலாக எங்கு எங்கும்
தஞ்சும் சிவன் அருட்டன் விளையாட்டே.

His holy Form is everywhere, His Divine Power everywhere, His Hall of Wisdom everywhere, His Sacred Dance everywhere. — as Sivam is all pervasive, it is the Sacred Sport of Siva's Grace that is present in (support) all the Universe.

(Ref: "A Study of the Svetasvatara Upanishad" by "A Science Graduate".)

compensating them for loss of cattle and cultivation is not the answer.

What has the Government and the people's Representatives in Parliament done to reorganize the system of drainage? How far has scientific knowledge in the form of special graduation in engineering works been used to remedy the precarious situation?

Is the Peninsula to be left to its pathetic plight of annual havoc by floods and drought? God gives us water, but we refuse to make proper use of this nature's gift. Yes, we have (at nothing)

TRILINGUALISM

Trilingualism, that is, knowledge of Sinhala, Tamil and English for Sri Lanka or Eelam (Tamil name for the entirety of Ceylon or Sri Lanka not for any part thereof) is good. Let the study of three languages be made optional and not compulsory at this stage of the country's evolution and the attitude of the people of all communities and sections as a whole, except in the case of those desiring to enter the service of the State or Semi-State Institutions. For those who seek offices in departments of State and in Semi Government Institutions, knowledge of the three languages could be made compulsory. Further for those who opt to study the three languages or any two of the three languages special recognition by the State could

to the country's disadvantage.

It is understood that in the Legislature of that important city of Pondicherry in India a former French Territory, English, French, Tamil, Malayalam and Telugu, 5 languages are used.

It is important to bear in mind that the revered

By S. SIVASUBRAMANIAM
Hony. Secretary, Council for National Unity and Welfare

be appropriate. Let, however, there be no compulsion. The subject requires full consideration by the entire population of country as a whole. It is a subject which merits examination by a Presidential or Parliamentary Commission and expression of public opinion and thereafter joint decision by His Excellency the President, Parliament and the Supreme Court.

Personally, I have been for Trilingualism for a period of sixty seven years from the time of my school days. Personal opinion is one thing; public opinion and national expediency however are paramount in such matters. While the principle of Trilingualism is undoubtedly excellent in theory, let not there be any hurry in the matter. Hurry is inexpedient and will lead to further misunderstanding, in the minds of the people. It is in the interests of the nation to avoid such misunderstandings. We are already having a plethora of misunderstandings of all kinds in Sri Lanka

Maha Sangha, either collectively or individually, and important organizations of all communities and creeds do not seem to have expressed any opinion on the subject, so far. Their silence is significant. Expression of opinion from such and similar organisations and all other important elements in the national life of the country is a matter to be greatly desired to enable an equitable, statesmanlike, and workable principle, policy, and program to be enunciated and implemented in a harmonious co-operation.

வான்முகில் ஏழாது பெய்க
பலிவளஞ் சுக்க மன்னன்
கொன்முறை யாசு செய்க
குறைவிலா தயிர்கள் வாழ்க
நாமைறை யந்த ஜோங்க
நற்றும் மேன்வி மக்க
வேலமைகொள் கசவந்தி
விளங்குக் கால மெல்லம்.

Printed and published by the Proprietors, the Saiva Paripalanai Sabhai, Jaffna at their Saiva Prakasa Press, 450, K. K. S. Road, Vannarponnai, Jaffna on Friday, November 10, 1978,

Editor-in-Chief:
R. N. Sivapirakesam

மேன்மைகொள் கசவந்தி

(3-ஆம் பக்கத்து வளர்க்கி)

மதந்தி கண்டர் மக்களை முறை செய்த நீதி மாதிரிகளை பண்ணில் உள்ளவர்களுக்கோ வளர்க்கி விட்டில் மந்திரிகள் ஆற்றுத் தயிர் கீத்தார்கள். மண்ணவர் கண் மழும் பொழிந்தார்,

புலவர்களானிய விண்ணவர் பூமழும் பொழிந்தார், தேவர்கள் புலவர்கள். புலம் - அறிவு. நீதியின் உயர்வை அறிவும் அறிவு வலங்கின்றதுக்கும் நீதி மழுகுகின்றார் அந்த மழுதீர்க்கண்ட சேழார்.

நங்கியத்தயறுமால்நியா நீதி எங்கே, நாமெங்கே!

நீதி நெறியே உயர்வற உயர்ந்த சிலைநூற் கீல்பதைச் சிந்தியில் இருந்தத் திருவுருளைப் பிரார்த்தப்போயாக.

சிலைநூற் கழகம் வாழுக்!

மேன்மைகொள் கசவந்தி

விளங்குக் கால மெல்லம்'

Digitized by Noolaham Foundation
noolaham.org Jaayavaham.org